

## சமவெளியில் கலக்கும் மலைப்பயிர்கள்



மலைப்பிதேசத்துக்கே உரியவை என்றழைக்கப்படும் மிளகு, இஞ்சி, பாக்கு, ஏலக்காய், திப்பிலி, வாசனைப் பட்டை என்று பலவும் தஞ்சாவூரிலிருந்து விளார் கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள வள்ளலார் வேளாண் பண்ணையில் விளைந்து நிற்கின்றன. இதன் மூலம் மலை வெள்ளாமைசை சமவெளியிலும் செய்யமுடியும் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் இப்பண்ணையின் உரிமையாளர் வீரசிங்கம் (அலைபேசி : 98424 95781).சுமார் 12 ஏக்கரில் அமைந்துள்ள இந்தப் பண்ணையில் எங்க பார்த்தாலும் தாராளமாக தாவரமயம் தான் 'இன்சலின் செடி'.

“இந்த இலையைச் சாப்பிட்டாலே சர்க்கரை வியாதி வராது. ஏற்கெனவே வியாதி இருந்தாலும் கட்டுப்படுத்திடும். இது தான் பிரிஞ்சி இலைன்னு சொல்லப்படுற பிரியாணி இலைச்செடி. மா, பலா, வாழை என முக்கனிகள். செழிப்பான வாழை மரங்கள், பெரிய பெரிய வாழைத் தார்கள், முழங்கை அளவுக்கு நீளமான வாழைப் பூக்கள் கண்களைக் கவர்ந்தன.இரண்டு தென்னைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருக்கும் குழிகளில் குப்பை குப்பையாக இலை, தழைகள், ஒவ்வொரு தென்னைக்கும் அருகில் தலா இரண்டு சவுக்கு மரங்கள், சவுக்கு, தென்னை இரண்டுமே செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன. குலைகுலையாக தேங்காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன.

**தோட்டத்தின் ஜீவனே இதில்தான் !**

இந்தத் தோட்டத்தோட ஜீவன்களே இதுல தான் இருக்கு. மண்புழு உரத்தைத் தனியா தயாரிக்கறதுதான் முதல்ல களத்துல இறங்கினேன். அதனால் புதுசா புழுக்கள் உருவாகவும் இல்லை: ஏற்கெனவே அதுல விட்ட புழுக்களும் கணிசமான அளவு குறைஞ்சிருந்தது. அதுக்குப் பிறகு தான், காலகாலமா வழக்கத்துல இருக்கற இயற்கை உரக்குழியைக் கையில் எடுத்தேன். இந்தக் குழி இருக்குறதால மழை நீரும் முழுமையா சேகரமாகுது.

**உரக்குழி அமைப்பது எப்படி ?**

இரண்டு தென்னைக்கு நடுவே 10 அடி நீளம், 5 அடி அகலம், 3 அடி ஆழம் கொண்டதாக குழி எடுக்கவேண்டும் இரு தென்னைகளுக்க நடுவே இருக்கும் இடைவெளியைப் பொறுத்து குழியின் நீளத்தைக்

கூட்டிக்கொள்ளலாம். அதே சமயம், வேர்கள் அடிபடாமல் இருக்க, ஒவ்வொரு தென்னை தவிர்த்த மற்ற மரங்களுக்கு 6 அடி நீளம், 5 அடி அகலம், 3 அடி ஆழம் உள்ள குழி இருந்தால் போதும், குழிகளில் வாழை மரங்களைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வேண்டும். அதன் மீது பாக்கு, பலா, தேக்கு, மா, முந்திரி, மிளகு என எதன் இலை, தழை கிடைத்தாலும் போடலாம். வேப்ப இலையைச் சேர்த்துப் போட்டால் பூச்சித் தாக்குதல் இருக்காது. இப்படி இலை, சருகுகள், கால்நடைக் கழிவுகள், மழைநீர் என அடுத்தடுத்து சேர்ந்து குழி முழுமையாக நிரம்பியதும், தென்னை உரி மட்டைகளை படுக்கை வரிசையில் பல அடுக்குகளுக்கு அடுக்கவேண்டும்.

உரக்குழியில் உள்ள சத்து நீர் ஆவியாகாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. குழியில் உள்ள இயற்கைப் பொருட்கள், மண்ணோடு மண்ணாக அழுங்க ஆரம்பித்ததும், உரிமட்டை அடுக்கின் மீது மண் போட்டு, அதையும் அழுக்கவேண்டும். மரங்கள், செடி, கொடிகள் தங்களுக்குத் தேவையான சத்துக்களை இந்த உரக்குழிகளில் இருந்தே எடுத்துக் கொள்ளும் மூன்றாண்டுகளுக்குத் தேவையான இயற்கை உரம் இதிலிருந்து கிடைத்து விடும். பல மாதங்கள் கழித்து, உரக்குழியை லேசாக கிளறிப் பார்த்தாலே நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம். 'கொசுகொசு'வென மண்புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும்.

### **இஞ்சியும் திப்பிலியும்**

பண்ணையில் இருக்குற மாடுங்களுக்குத் தேவையான கோ - 3 இரகப் புல், இயற்கையான முறையில் பண்ணையிலேயே விளைவிக்கிறோம். சித்த மருத்துவத்துல முக்கியமா இருக்கற இஞ்சி, திப்பிலியும் கூட இங்க வளருது. மிளகுக் கொடிகள், தென்னை, பாக்கு என்று மரங்களை முழுக்க வளைத்துக் கொண்டு வளர்ந்து கிடக்கும் இந்த மிளகு.